

ABANS FINANCE PLC

2025/2026 SIX MONTHS FINANCIAL DATA AND KEY PERFORMANCE INDICATORS

PUBLICATION OF FINANCIAL STATEMENTS IN TERMS OF SECTION 29(5) OF FINANCE BUSINESS ACT NO 42 OF 2011

KEY FINANCIAL DATA FOR THE PERIOD ENDED 30TH SEPTEMBER 2025 (Unaudited)

In Rupees Million	Current Period		Previous Period	
	From 01/04/2025 To 30/09/2025	As a % of Interest income	From 01/04/2024 To 30/09/2024	As a % of Interest income
Interest Income	1,917	100.0%	1331	100.0%
Interest Expenses	(508)	26.5%	(459)	34.5%
Net Interest Income	1,409	73.5%	872	65.5%
Gains/(losses) from trading activities	9	0.5%	27	2.0%
Other Income	182	9.5%	135	10.2%
Operating Expenses (excluding impairment)	(715)	37.3%	(523)	39.3%
Impairment	(181)	9.4%	(158)	11.9%
Profit/(Loss) Before Tax	704	36.7%	353	26.5%
Taxes	(387)	20.2%	(202)	15.2%
Profit/(Loss) After Tax	317	16.5%	151	11.3%

KEY FINANCIAL DATA AS OF 30TH SEPTEMBER 2025 (Unaudited)

In Rupees Million	As at 30 September 2025	As a % of Total Assets	As at 30 September 2024	As a % of Total Assets
Assets				
Cash and Bank Balance	943	5.9%	238	2.1%
Government Securities	674	4.2%	1,427	12.3%
Due from Related Parties	8	0.0%	7	0.1%
Loans (excluding due from related parties)	13,462	84.2%	9,125	78.8%
Investment Properties and Real Estate	39	0.2%	40	0.3%
Property, Plant and Equipment	273	1.7%	188	1.6%
Other Assets	593	3.7%	549	4.7%
Total Assets	15,992	100.0%	11,574	100.0%
Liabilities				
Due to Banks	152	1.0%	35	0.3%
Due to Related Parties	7	0.0%	6	0.1%
Deposits from Customers	9,286	58.1%	6,587	56.9%
Other Borrowings	508	3.2%	252	2.2%
Other Liabilities	2,220	13.9%	1,464	12.6%
Total Liabilities	12,173	76.1%	8,344	72.1%
Equity				
Stated Capital	1,321	8.3%	1,321	11.4%
Statutory Reserve Fund	321	2.0%	300	2.6%
Retained Earnings	2,107	13.2%	1,169	10.1%
Other Reserves	70	0.4%	440	3.8%
Total Equity	3,819	23.9%	3,230	27.9%
Net Assets Value Per Share (Rs.)	51.83		43.83	

Note : Amounts stated are in net of impairment and depreciation

SELECTED KEY PERFORMANCE INDICATORS

Item	As at 30.09.2025		As at 30.09.2024	
	Actual	Required	Actual	Required
Regulatory Capital Adequacy (%)				
Tier 1 Capital Adequacy Ratio	18.80	8.50	20.05	8.50
Total Capital Ratio	18.80	12.50	20.05	12.50
Capital Funds to Total Deposit Liabilities Ratio	41.13	10.00	49.03	10.00
Quality of Loan Portfolio (%)				
Gross Stage 3 Loans Ratio	13.13		27.53	
Net Stage 3 Loans Ratio	6.18		15.01	
Net Stage 3 Loans to Core Capital Ratio	24.52		57.60	
Stage 3 Impairment Coverage Ratio	52.81		42.35	
Total Impairment Coverage Ratio	9.58		15.23	
Profitability (%)				
Net Interest Margin	19.12		15.46	
Return on Assets	7.18		9.08	
Return on Equity	17.33		19.09	
Cost to Income Ratio	44.69		50.60	
Liquidity (%)				
Available Liquid Assets to Required Liquid Assets (Minimum 100%)	164.30		240.67	
Liquid Assets to External Funds	15.40		23.23	
Memorandum information				
Number of Branches	19		11	
Number of Service Centres	-		8	
External Credit Rating (Fitch Rating Lanka Limited)	A-(Ika) / Stable		BBB+ (Ika) / Outlook Negative	
Regulatory Deposit Restrictions				
Cap on total Deposits (Rs. Mn)	No Restriction		No Restriction	

CERTIFICATION:

We, the undersigned, being the Chief Executive Officer, the Chief Financial Officer and the Compliance Officer of Abans Finance PLC certify jointly that:

- (a) the above statements have been prepared in compliance with the format and definitions prescribed by the Central Bank of Sri Lanka (CBSL);
- (b) the information contained in these statements have been extracted from the unaudited financial statements of the Licensed Finance Company unless indicated as audited.

Prashad Samantha
(Sgd.) Chie Financial Officer
Date: 30/10/2025

Nisansala Sandamali
(Sgd.) Compliance Officer
Date: 30/10/2025

Nirosha Madawala
(Sgd.) Chief Executive Officer
Date: 30/10/2025

Abans Finance PLC

456, R. A. De Mel Mawatha, Colombo 3. Tel: 011 2208888, Fax: 011 2375517

Licensed Finance Company by the Monetary Board of Central Bank of Sri Lanka under the Finance Business Act, No. 42 of 2011



අබාන්ස් ෆිනෑන්ස් පී.එල්.සී

2025/2026 මූල්‍ය වර්ෂයේ පළමු මාස 06 සඳහා මූල්‍ය තොරතුරු සහ කාර්ය සාධන දර්ශකයන් (විගණනය නොකළ)

2011 අංක 42 දරණ මූල්‍ය ව්‍යාපාර පනතේ 29(5) වගන්තියට අනුව නිකුත් කරන ලද මූල්‍ය ප්‍රකාශනය

2025 සැප්තැම්බර් 30 කාල සීමාව අවසානයේ ප්‍රධාන මූල්‍ය දත්ත (විගණනය නොකළ)

රූපියල් මිලියන	වර්තමාන කාල පරිච්ඡේදය		පසුගිය කාල පරිච්ඡේදය	
	01/04/2025 සිට 30/09/2025 දක්වා	පොලී අදායමේ % ක් ලෙස	01/04/2024 සිට 30/09/2024 දක්වා	පොලී අදායමේ % ක් ලෙස
පොලී ආදායම	1,917	100.0%	1331	100.0%
පොලී වියදම	(508)	26.5%	(459)	34.5%
ශුද්ධ පොලී ආදායම	1,409	73.5%	872	65.5%
වෙළඳ කටයුතුවලින් ලද ලාභය / (අලාභය)	9	0.5%	27	2.0%
වෙනත් ආදායම් (ශුද්ධ)	182	9.5%	135	10.2%
මෙහෙයුම් වියදම් (නානිකරණ රහිත)	(715)	37.3%	(523)	39.3%
නානිකරණය	(181)	9.4%	(158)	11.9%
බදු පෙර ලාභය/(අලාභය)	704	36.7%	353	26.5%
බදු	(387)	20.2%	(202)	15.2%
බදු පසු ලාභය/(අලාභය)	317	16.5%	151	11.3%

2025 සැප්තැම්බර් 30 දිනට ප්‍රධාන මූල්‍ය දත්තයන් (විගණනය නොකළ)

රූපියල් මිලියන	30/09/2025 දිනට	මුළු වත්කම් වලින් % ක් ලෙස	30/09/2024 දිනට	මුළු වත්කම් වලින් % ක් ලෙස
වත්කම්				
මුදල් හා බැංකු වල ඇති තැන්පතු	943	5.9%	238	2.1%
රජයේ සුරැකුම් පත්	674	4.2%	1,427	12.3%
සම්බන්ධිත පාර්ශවයන්ගෙන් ලැබිය යුතු ණය (සම්බන්ධිත පාර්ශවයන්ගෙන් ලැබිය යුතු ණය හැර)	8	0.0%	7	0.1%
ආයෝජන දේපල සහ දේපල වෙළඳාම්	13,462	84.2%	9,125	78.8%
දේපල, පිරියත හා උපකරණ	39	0.2%	40	0.3%
වෙනත් වත්කම්	273	1.7%	188	1.6%
	593	3.7%	549	4.7%
මුළු වත්කම්	15,992	100.0%	11,574	100.0%
වගකීම්				
බැංකු වලට ගෙවිය යුතු	152	1.0%	35	0.3%
සම්බන්ධිත පාර්ශවයට ගෙවිය යුතු ගනුදෙනු කරුවන්ගේ තැන්පතු	7	0.0%	6	0.1%
වෙනත් ණය ගැනීම්	9,286	58.1%	6,587	56.9%
වෙනත් බැරකම්	508	3.2%	252	2.2%
	2,220	13.9%	1,464	12.6%
මුළු වගකීම්	12,173	76.1%	8,344	72.1%
හිමිකම්				
ප්‍රකාශිත ප්‍රාග්ධනය	1,321	8.3%	1,321	11.4%
ව්‍යවස්ථාපිත සංචිත අරමුදල	321	2.0%	300	2.6%
රඳවාගත් ඉපැයුම්	2,107	13.2%	1,169	10.1%
වෙනත් සංචිත	70	0.4%	440	3.8%
මුළු හිමිකම්	3,819	23.9%	3,230	27.9%
කොටසකට ශුද්ධ වත්කම් (රු)	51.83		43.83	

සටහන: මෙම ප්‍රකාශයන් හි සඳහන් අගයන් භාණ්ඩකරණයෙන් සහ ක්ෂය වීමෙන් පසු අගයන් වේ.

තෝරාගත් ප්‍රධාන කාර්යය සාධන දර්ශක

අයිතමය	30/09/2025 දිනට		30/09/2024 දිනට	
නියමිත ප්‍රාග්ධන ප්‍රමාණාත්මකතාවය(%)	තර්ෂ	අවශ්‍ය	තර්ෂ	අවශ්‍ය
1 වන ස්ථරයේ ප්‍රාග්ධන ප්‍රමාණාත්මකතා අනුපාතය	18.80	8.50	20.05	8.50
මුළු ප්‍රාග්ධන අනුපාතය	18.80	12.50	20.05	12.50
අරමුදල් ප්‍රාග්ධනයට තැන්පතු වගකීම් අනුපාතය	41.13	10.00	49.03	10.00
ණය කළමේ ගුණාත්මකතාවය(%)				
දළ අදියර 3 ණය අනුපාතය	13.13		27.53	
ශුද්ධ අදියර 3 ණය අනුපාතය	6.18		15.01	
මූලික ප්‍රාග්ධන අනුපාතයට ශුද්ධ අදියර 3 ණය	24.52		57.60	
අදියර 3 නානිකරණ ආවරණ අනුපාතය	52.81		42.35	
මුළු නානිකරණ ආවරණ අනුපාතය	9.58		15.23	
ලාභදායීත්වය(%)				
ශුද්ධ පොලී ආන්තිකය	19.12		15.46	
වත්කම් මත ප්‍රතිලාභ	7.18		9.08	
නිමිකම් මත ප්‍රතිලාභ	17.33		19.09	
ආදායම් මත වියදම් අනුපාතය	44.69		50.60	
ද්‍රවශීලතාවය(%)				
පවතින ද්‍රවශීල වත්කම්වලට ද්‍රවශීල වත්කම් අවශ්‍යතා අනුපාතය (අවම 100%)	164.30		240.67	
ද්‍රවශීල වත්කම් වලට බාහිර අරමුදල් අනුපාතය	15.40		23.23	
නාමික තොරතුරු				
ශාඛා ගණන	19		11	
සේවා මධ්‍යස්ථාන ගණන	-		8	
බාහිර ණය ශ්‍රේණිය (ෆිච් රේටිංග් ලංකා ලිමිටඩ්)	A-(Ika) / Stable		BBB+ (Ika) / Negative Outlook	
නියමිත තැන්පතු සීමා පැනවීම				
මුළු තැන්පතු සඳහා උපරිම සීමාව (රු. මිලියන)	සීමා පනවා නැත		සීමා පනවා නැත	

සහතික කිරීම:
අබාන්ස් ෆිනෑන්ස් පී.එල්.සී හි ප්‍රධාන විධායක නිලධාරී, ප්‍රධාන මූල්‍ය නිලධාරී සහ අනුකූලතා නිලධාරී වන අප විසින් සාමූහිකව පහතින් සහතික කර ඇති පරිදි,

(අ) ඉහත ප්‍රකාශයන් ශ්‍රී ලංකා මහ බැංකුව විසින් නියම කර ඇති ආකෘතියට හා අර්ථ දැක්වීම් වලට අනුකූලව සකස් කර ඇත;
(ආ) බලපත්‍ර ලාභී මුදල් සමාගම විසින් ඉදිරිපත් කරනු ලබන ප්‍රකාශනවල අන්තර්ගත තොරතුරු විගණනය කළ තොරතුරු ලෙස සඳහන් නොවන්නේ නම් විගණනය නොකළ තොරතුරු ලෙස සලකනු ලැබේ.

ප්‍රශාද් සමිත්ත (අත්සන) ප්‍රධාන මූල්‍ය නිලධාරී දිනය: 30/10/2025	නිසංසලා සඳුමාලී (අත්සන) අනුකූලතා නිලධාරී දිනය: 30/10/2025	නිරෝෂ මඩවල (අත්සන) ප්‍රධාන විධායක නිලධාරී දිනය: 30/10/2025
---	---	--

අබාන්ස් ෆිනෑන්ස් පී.එල්.සී

456, ආර්. ඒ. ද මැල් මාවත, කොළඹ 03. දුරකථන: 011 2208888, ෆැක්ස්: 011 2375517

ශ්‍රී ලංකා මහ බැංකුවේ 2011 අංක 42 දරණ මූල්‍ය ආයතන ලියාපදිංචි කිරීමේ පනත යටතේ ලියාපදිංචිය ලත් ආයතනයකි.



அபான்ஸ் பினான்ஸ் பிஎல்சி

2025/2026 நிதியாண்டின் முதல் 6 மாதங்களுக்கான கணக்காய்வு செய்யப்படாத முக்கிய நிதி தகவல்களும் செயற்பாட்டு குறிகாட்டிகளும்.

2011 ஜிவ 42 கொண்ட நிதி வணிக சட்டத்தின் கீழ் 29(5) சரத்திற்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள நிதி அறிக்கையாகும்.

2025 செப்டெம்பர் 30 இல் உள்ளவாறு முக்கிய நிதியியல் தரவுகள் (கணக்காய்வு செய்யப்படாதது)

ரூபா மில்லியனில்	நடைமுறை காலம்		முன்னைய காலம்	
	01.04.2025 இலிருந்து 30.09.2025 ஆண்டு வரை	வட்டி வருமானத்தின் % ஆக	01.04.2024 இலிருந்து 30.09.2024 ஆண்டு வரை	வட்டி வருமானத்தின் % ஆக
வட்டி வருமானம் வட்டிச் செலவு	1,917 (508)	100.0% 26.5%	1331 (459)	100.0% 34.5%
தேறிய வட்டி வருமானம்	1,409	73.5%	872	65.5%
வர்த்தகப்படுத்தல் நடவடிக்கைகளிலிருந்தான இலாபம்/(நட்டம்)	9	0.5%	27	2.0%
ஏனைய வருமானம் (தேறிய)	182	9.5%	135	10.2%
தொழிற்பாட்டு செலவினங்கள் (பெறுமதி இழப்பு நீங்கலாக)	(715)	37.3%	(523)	39.3%
பெறுமதி இழப்பு	(181)	9.4%	(158)	11.9%
வரிக்கு முன்னரான இலாபம் / (நட்டம்)	704	36.7%	353	26.5%
வரிகள்	(387)	20.2%	(202)	15.2%
வரிக்குப் பின்னரான இலாபம் / (நட்டம்)	317	16.5%	151	11.3%

2025 செப்டெம்பர் 30 இல் உள்ளவாறு முக்கிய நிதியியல் தரவுகள் (கணக்காய்வு செய்யப்படாதது)

ரூபா மில்லியனில்	30/09/2025 உள்ளவாறு (அ)	மொத்த சொத்துக்களின் % ஆக	30/09/2024 உள்ளவாறு (அ)	மொத்த சொத்துக்களின் % ஆக
சொத்துக்கள்				
பணம் மற்றும் வங்கி இருப்புகள்	943	5.9%	238	2.1%
அரசு பத்திரங்கள்	674	4.2%	1,427	12.3%
தொடர்புடைய தரப்பினரால் வழங்கவேண்டியவை	8	0.0%	7	0.1%
கடன்கள் (தொடர்பான தரப்பினரிடமிருந்து வரவேண்டியவை நீங்கலாக)	13,462	84.2%	9,125	78.8%
முதலீட்டுச் சொத்துக்கள் மற்றும் ஆதனங்கள்	39	0.2%	40	0.3%
சொத்துக்கள், பொறிகள் மற்றும் சாதனங்கள்	273	1.7%	188	1.6%
ஏனைய சொத்துக்கள்	593	3.7%	549	4.7%
மொத்தச் சொத்துக்கள்	15,992	100.0%	11,574	100.0%
பொறுப்புக்கள்				
வங்கிகளுக்கு செலுத்தவேண்டியவை	152	1.0%	35	0.3%
தொடர்புடைய தரப்பினரால் வழங்கவேண்டியவை	7	0.0%	6	0.1%
வாடிக்கையாளர்களிடமிருந்தான வைப்புக்கள் (₹)	9,286	58.1%	6,587	56.9%
ஏனைய கடன்பாடுகள்	508	3.2%	252	2.2%
ஏனைய பொறுப்புக்கள்	2,220	13.9%	1,464	12.6%
மொத்தப் பொறுப்புக்கள்	12,173	76.1%	8,344	72.1%
பங்குரிமை மூலதனம்				
கூறப்பட்ட மூலதனம்	1,321	8.3%	1,321	11.4%
நியதி ஒதுக்கு நிதியம்	321	2.0%	300	2.6%
பிடித்துவைக்கப்பட்ட வருவாய்கள்	2,107	13.2%	1,169	10.1%
மீள் மதிப்பிட்டு ஒதுக்கு நிதியம்	70	0.4%	440	3.8%
மொத்த பங்குரிமை மூலதனம்	3,819	23.9%	3,230	27.9%
பங்கொன்றிற்கான தேறிய சொத்துப் பெறுமதி	51.83		43.83	

குறிப்பு: கூறப்பட்ட தொகை பெறுமதி இழப்பு மற்றும் தேய்மானம் நீங்கலானவையாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய செயற்பாட்டு குறிகாட்டிகள்

உருப்படி	30.09.2025 இல் உள்ளவாறு		30.09.2024 இல் உள்ளவாறு		
ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனப் போதுமை (%)	உண்மை	தேவையானது	உண்மை	தேவையானது	
	அடுக்கு 1 மூலதன போதுமை விகிதம்	18.80	8.50	20.05	8.50
	மொத்த மூலதன போதுமை விகிதம்	18.80	12.50	20.05	12.50
	வைப்பு பொறுப்புக்களுக்கான மூலதன நிதிய விகிதம்	41.13	10.00	49.03	10.00
கடன் சொத்துப்பட்டியலின் தரம் (%)					
மொத்த நிலை 3 கடன் விகிதம்	13.13		27.53		
நிகர நிலை 3 பராமரிப்பு மூலதன விகிதத்திற்கான கடன்கள்	6.18		15.01		
நிகர கட்டம் 3 கடன் அடிப்படை மூலதன விகிதம்	24.52		57.60		
கட்டம் 3 இழப்பு பாதுகாப்பு விகிதம்.	52.81		42.35		
மொத்த குறைப்பாடு பாதுகாப்பு விகிதம்	9.58		15.23		
இலாபத்தன்மை (%)					
தேறிய வட்டி இலாபம்	19.12		15.46		
சொத்துக்கள் மீதான வருவாய்	7.18		9.08		
பங்குரிமை மூலதனம் மீதான வருவாய்	17.33		19.09		
வருமானத்திற்கான செலவு விகிதம்	44.69		50.60		
திரவத்தன்மை (%)					
தேவையான திரவச் சொத்துகளுக்கான கிடைக்கத்தக்க திரவச் சொத்துகள் (₹) (குறைந்தபட்சம் 100%)	164.30		240.67		
வெளிவாரி நிதியத்திற்கான திரவச் சொத்துக்கள்	15.40		23.23		
விஞ்ஞாபனத் தகவல்கள்					
கிளைகளின் எண்ணிக்கை	19		11		
சேவை நிலையங்களின் எண்ணிக்கை	-		8		
வெளிவாரி கொடுகடன் தரமிடல் (fitch தரப்படுத்தல்)	A-(Ika) / Stable		BBB+ (Ika) / Negative Outlook		
வேறு ஏதேனும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டுப்பாடுகள்					
மொத்த வைப்புக்களின் உச்ச வரம்பு (ரூபா மில்லியன்களில்)	கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை		கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை		

உறுதிப்படுத்தல்:

கீழே கையொப்பமிட்டுள்ள அபான்ஸ் பினான்ஸ் பிஎல்சி இன் பிரதான நிறைவேற்று அலுவலராக, நிதிக் கட்டுப்பாட்டாளராக மற்றும் நாங்கள் கூட்டாக பின்வருவனவற்றை உறுதிப்படுத்துகின்றோம்.

(அ) மேற்குறிப்பிட்ட கூற்றுகள் இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட படிவம் மற்றும் வரைவிலக்கணங்களுடன் இணக்கிச் செல்லும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.

(ஆ) இக்கூற்றுகளில் அடங்கியுள்ள தகவல்கள் கணக்காய்வு செய்யப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலொழிய, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் கணக்காய்வு செய்யப்படாத நிதியியல் கூற்றுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவையாகும்.

பிரஷாத் சமன்ந்த (ஒப்பம்)

பிரதம நிதி அதிகாரி

திகதி: 30/10/2025

நிசன்சலா சந்தமாலி (ஒப்பம்)

இணங்குவிப்பு அதிகாரி

திகதி: 30/10/2025

நிரோஷ மடவல (ஒப்பம்)

பிரதம நிறைவேற்று அதிகாரி

திகதி: 30/10/2025

அபான்ஸ் பினான்ஸ்

456, ஆர்.ஏ.த மெல் மாவத்தை, கொழும்பு 03. தொ.பே இல: 011 2208888 தொ.ந இல: 011 2375517

2011ம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதி வணிக சட்டத்தின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் அங்கீகாரம் பெற்றது.

Abans
Finance